

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ١٠/٤/٢٠٢٠ الموافق ١٧ شعبان ١٤٤١ هـ

حُكْمُ الزَّوْجِ بَيْنَ الْعِيدَيْنِ

الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنُسْتَعِيدُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَسْتَرْشِدُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ يُضِلِّ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ وَلَا شَبِيهَ وَلَا مَثِيلَ لَهُ مَهْمَا تَصَوَّرْتَ بِبَالِكَ فَاللَّهُ بِخِلَافِ ذَلِكَ وَمَنْ وَصَفَ اللَّهُ بِمَعْنَى مِنْ مَعَانِي الْبَشَرِ فَقَدْ كَفَرَ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ وَصَفِيُّهُ وَحَبِيبُهُ وَخَلِيلُهُ أَرْسَلَهُ اللَّهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ هَادِيًّا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًّا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فَهَدَى اللَّهُ بِهِ الْأُمَّةَ وَكَشَفَ بِهِ الْغُمَّةَ وَأَخْرَجَ بِهِ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ فَجَزَاهُ اللَّهُ خَيْرَ مَا جَزَى مَا جَزَى نَبِيًّا عَنْ أُمَّتِهِ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ، أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَأَوْصِي نَفْسِي وَإِيَّاكُمْ بِتَقْوَى اللَّهِ الْعَظِيمِ فَاتَّقُوا اللَّهَ رَبَّ الْعَالَمِينَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ تَعَالَى قَدْ قَالَ فِي الْقُرْآنِ الْكَرِيمِ سُورَةَ الْحَشْرِ ﴿وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ﴾^١.

Esclaves de *Allah*, je vous recommande, ainsi qu'à moi-même, de faire preuve de piété à l'égard de *Allah Al-^Aliyy Al-^Adhim*. Craignez *Allah* le Seigneur des mondes. Sachez que *Allah ta^ala* dit dans le *Qur'an* honoré ce qui signifie : « Ce que le Messager vous a amené alors prenez-le, ce qu'il vous a interdit, abstenez-vous en, et craignez Dieu, certes *Allah* a un châtiment intense. »

أَمَا بَعْدُ فَلْيُعْلَمَنَّ أَنَّ الدِّينَ لَيْسَ بِالرَّأْيِ وَلَيْسَ لِأَحَدٍ أَنْ يَقُولَ فِي دِينِ اللَّهِ تَعَالَى بِالتَّشْهِي مِنْ غَيْرِ اسْتِنَادٍ إِلَى دَلِيلٍ شَرْعِيٍّ مُعْتَبَرٍ، فَقَدْ رَوَى أَبُو دَاوُدَ عَنْ سَيِّدِنَا عَلِيِّ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ أَنَّهُ قَالَ لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْيِ لَكَانَ أَسْفَلَ الحُفِّ أَوْلى بِالْمَسْحِ مِنْ أَعْلَاهُ.

^١ سورة الحشر / ١٨.

وَأَمَّا نَحْنُ قَوْمٌ رَحِمَنَا اللَّهُ بِنِعْتِهِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَرْسَلَهُ تَعَالَى بِشَرِيعَةٍ شَامِحَةٍ وَأَنْزَلَ عَلَيْهِ كِتَابًا مُقَدَّسًا لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنَ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ، جَمَعَ قَوَاعِدَ الدِّينِ وَالْأُصُولَ الَّتِي يُرْجَعُ إِلَيْهَا فِي التَّحْلِيلِ وَالتَّحْرِيمِ فَبَيَّنَ مَا يُجُوزُ وَمَا لَا يُجُوزُ، وَمَا يَحِبُّ اعْتِقَادُهُ وَمَا لَا يَصِحُّ اعْتِقَادُهُ،

Nous sommes des gens à qui *Allah* a fait la miséricorde de nous envoyer notre maître *Mouhammad salla l-Lahou ^alayhi wasallam*. Il l’a envoyé avec une Loi majestueuse, Il a descendu sur lui un Livre sacré dont les versets ne comportent rien d’invalidé sous quelque rapport que ce soit. *Allah* a réuni les règles de la religion, les fondements auxquels on se réfère pour juger du licite ou de l’interdit, Il a indiqué ce qui est permis et ce qui ne l’est pas, ce qu’il est un devoir de croire, ce qui n’est pas valide de croire.

وَقَدْ أَمَرْنَا رَبُّنَا تَعَالَى فِي كِتَابِهِ بِالِاقْتِدَاءِ بِنَبِيِّهِ الْكَرِيمِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ عَزَّ مِنْ قَائِلٍ فِي سُورَةِ الْأَحْزَابِ ﴿لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُوا اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ﴾ وَقَالَ أَيْضًا فِي سُورَةِ آلِ عِمْرَانَ ﴿قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ ﴿٣١﴾﴾.

Et notre Seigneur *ta^ala* nous a ordonné dans Son Livre de prendre pour modèle Son prophète honoré *Mouhammad salla l-Lahou ^alayhi wasallam*. Ainsi, *Allah* ^azza min qa’ dit ce qui signifie : « **Vous avez en la personne du Messager de *Allah* un excellent modèle, pour tous ceux qui espèrent l’agrément de Dieu et la réussite au Jour dernier.** »

Il dit également ce qui signifie : « **Dis : si vous aimez *Allah*, alors suivez-moi, *Allah* vous agréera et vous pardonnera vos péchés, certes *Allah* est Celui Qui pardonne les péchés, Celui Qui est miséricordieux.** »

فَمَا أَحَلَّهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ حَلَالٌ وَمَا حَرَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ حَرَامٌ، فَنَحْنُ إِنَّمَا عَرَفْنَا أَنَّ أَكْلَ الرِّبَا حَرَامٌ وَشُرْبَ الْخَمْرِ حَرَامٌ لَوْ رُودِ النَّصِّ بِذَلِكَ فِي الشَّرْعِ.

Ce que le Prophète *salla l-Lahou* ^alayhi wasallam a jugé licite est licite et ce que le Prophète *salla l-Lahou* ^alayhi wasallam a jugé interdit est interdit. En effet, nous avons su qu’il est interdit de consommer le gain usuraire et de boire de l’alcool parce que cela est mentionné dans les textes religieux.

وَحَيْثُ عَلِمَ هَذَا وَهُوَ غَيْرُ خَافٍ عَلَى كُلِّ مُنْصِفٍ وَقَافٍ عِنْدَ الْحَقِّ فَيُنَاسِبُ فِي هَذَا الْمَقَامِ أَنْ نُحَدِّدَ مِنْ كَلَامِ فَاسِدٍ شَاعَ عِنْدَ بَعْضِ النَّاسِ وَهُوَ تَحْرِيمُهُمُ الزَّوْجَ بَيْنَ الْعِيدَيْنِ وَاعْتِقَادُ بَعْضِهِمْ أَنَّهُ سُؤْمٌ أَوْ أَنَّ مَنْ تَزَوَّجَ بَيْنَ الْعِيدَيْنِ لَا يَكُونُ مُوَفَّقًا وَلَا شَكَّ أَنَّ هَذَا الْكَلَامَ بَاطِلٌ وَفَاسِدٌ وَقَبِيحٌ وَقَائِلُهُ عَلَى خَطَرٍ عَظِيمٍ.

Ceci étant connu, et c'est loin d'être quelque chose qui échappe à toute personne objective, qui connaît ses limites et respecte les limites de la Loi, il convient donc dans ce contexte de mettre en garde contre une parole corrompue qui s'est propagée chez certaines personnes, à savoir qu'elles interdisent de se marier entre les deux fêtes, *^idou l-fitr* et *^idou l-'ad-ha*. Certains ont pour croyance que ce serait de mauvais augure ou que le mariage de celui qui se marie entre les deux fêtes ne va pas réussir. Il n'y a pas de doute que ce sont des paroles infondées, corrompues, laides, et que celui qui les dit s'est exposé à un grave danger.

نَقُولُ أَلَا فَلْيُعْلَمَنَّ أَنَّ التِّكَاخَ وَالْعَقْدَ لَهُ بَيْنَ الْعِيدَيْنِ جَائِزٌ بِلَا خِلَافٍ، بَلْ إِنَّ الْقَوْلَ بِتَحْرِيمِهِ رَدٌّ لِمَا جَاءَ فِي الشَّرْعِ، وَمُعَارَضَةٌ لِمَا صَحَّ مِنْ سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا هُوَ إِلَّا خَلْطٌ وَتَحْرِيفٌ يَدُلُّ عَلَى جَهْلِ قَائِلِهِ أَوْ عِنَادِهِ، وَهُوَ كَلَامٌ فَارِعٌ لَا دَلِيلَ عَلَيْهِ بَلْ قَدْ قَامَ الدَّلِيلُ عَلَى خِلَافِهِ.

Nous disons : il est à savoir que le fait de marier quelqu'un et de se marier entre les deux fêtes est permis sans divergence. Plus encore, prétendre que c'est interdit revient à réfuter ce qui est parvenu dans la Loi et à contredire ce qui a été authentifié de la tradition du Messenger de *Allah salla l-Lahou ^alayhi wasallam*. Il ne s'agit là que d'une confusion, une falsification qui indique l'ignorance ou l'entêtement de celui qui la professe. Ce sont des paroles infondées, sans preuve, pire encore, ce sont des paroles contraires à ce qui est indiqué par les preuves.

فَقَدْ رَوَى مُسْلِمٌ فِي صَحِيحِهِ عَنْ عُرْوَةَ عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ وَبَنَى بِي فِي شَوَّالٍ فَأَيُّ نِسَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي قَالَ عُرْوَةُ وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ تُدْخَلَ نِسَاءَهَا فِي شَوَّالٍ

Mousslim a ainsi rapporté dans son *Sahih*, d'après *^Ourwah*, d'après la mère des croyants *^A'ichah*, que *Allah* l'a agréé, qu'elle a dit : « Le Messenger de *Allah salla l-Lahou ^alayhi wasallam* m'a épousée au mois de *Chawwal* et il a consommé le mariage avec moi pendant

le mois de *Chawwal*. Alors quelle femme parmi celles du Messager de Allah *salla l-Lahou ^alayhi wasallam* était plus proche de lui que moi ? » ^Ourwah dit : « et ^A'ichah préférait que les femmes proches d'elle consomment leur mariage pendant *Chawwal*. »

قَالَ التَّوَوُّيُّ فِي شَرْحِ صَحِيحِ مُسْلِمٍ فِيهِ اسْتِحْبَابُ التَّزْوِيجِ وَالتَّزْوُجِ وَالدُّخُولِ فِي سُؤَالٍ وَقَدْ نَصَّ أَصْحَابُنَا عَلَى اسْتِحْبَابِهِ وَاسْتَدَلُّوا بِهَذَا الْحَدِيثِ وَقَصَدَتْ عَائِشَةُ بِهَذَا الْكَلَامِ رَدًّا مَا كَانَتْ الْجَاهِلِيَّةُ عَلَيْهِ وَمَا يَتَخَيَّلُهُ بَعْضُ الْعَوَامِّ الْيَوْمَ مِنْ كِرَاهَةِ التَّزْوِجِ وَالتَّزْوِيجِ وَالدُّخُولِ فِي سُؤَالٍ وَهَذَا بَاطِلٌ لَا أَصْلَ لَهُ وَهُوَ مِنْ عِثَارِ الْجَاهِلِيَّةِ كَانُوا يَتَطَيَّرُونَ أَيَّ يَتَشَاءُ مُوَنَ بِدَلِكِ اهـ

An-Nawawiyy a dit dans le commentaire du *Sahih* de *Mousslim* : « Il apparaît dans ce texte le caractère recommandé de marier, de se marier et de consommer le mariage durant le mois de *Chawwal*. Nos compagnons –les savants de l'école chaféite– ont textuellement dit que c'est recommandé, ils en ont trouvé la preuve dans ce *hadith*. ^A'ichah a voulu par ces paroles réfuter ce qui se pratiquait dans la *jahiliyyah* et ce que s'imaginent aujourd'hui certaines personnes des gens du commun, à savoir qu'il serait déconseillé de donner en mariage, de se marier et de consommer le mariage durant le mois de *Chawwal*, ceci est infondé et il n'y a aucune origine à cela dans les textes, ce ne sont que des relents de la *jahiliyyah*. Ils étaient superstitieux et ils considéraient que c'était de mauvais augure. » Fin de citation

وَانظُرْ إِلَى قَوْلِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَأَيُّ نِسَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي حَيْثُ فِيهِ بَيَانٌ أَنَّهَا كَانَتْ أَحَبَّ نِسَائِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ أَيَّ بَعْدَ خَدِيجَةَ لِتَعَلَّمَ أَنَّ الزَّوْجَ بَيْنَ الْعِيدَيْنِ لَيْسَ سُؤْمًا.

Regardez la parole de ^A'ichah, que Allah l'agrée : « Quelle femme du Messager de Allah *salla l-Lahou ^alayhi wasallam* était plus proche de lui que moi ? » qui comprend l'indication qu'elle était celle de ses épouses qu'il aimait le plus, c'est-à-dire après *Khadijah*, afin d'enseigner que se marier entre les deux fêtes n'est pas de mauvais augure.

وَفِي تَارِيخِ دِمَشْقَ لِلْحَافِظِ ابْنِ عَسَاكِرَ رَحِمَهُ اللَّهُ مَا نَصَّهُ فِي هَذِهِ السَّنَةِ يَعْنِي سَنَةَ أَرْبَعِ تَزْوِجِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّ سَلَمَةَ بِنْتُ أَبِي أُمَيَّةَ فِي سُؤَالٍ. وَفِيهِ أَيْضًا مَا نَصَّهُ فِي هَذِهِ السَّنَةِ يَعْنِي سَنَةَ سَبْعِ تَزْوِجِ (أَيَّ التِّيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) صَفِيَّةَ بِنْتُ حُيِّ فِي سُؤَالٍ. وَفِي الدَّرِّ الْمُخْتَارِ الْمَشْهُورِ بِحَاشِيَةِ ابْنِ عَابِدِينَ مِنْ كُتُبِ السَّادَةِ الْحَنْفِيَّةِ مَا نَصَّهُ قَالَ فِي الْبَرَزَانِيَّةِ وَالْبِنَاءِ وَالنِّكَاحِ بَيْنَ الْعِيدَيْنِ جَائِزٌ

Dans le livre *Tarikhou Dimachq* du *Hafidh Ibnou ^Açakir*, que *Allah* lui fasse miséricorde, figure ce qui suit : « Cette année-là –c’est-à-dire en l’an quatre– le *Messenger de Allah* *salla l-Lahou ^alayhi wasallam* a épousé ‘*Oummou Salamah*, la fille de *Abou ‘Oumayyah* au mois de *Chawwal*. » Il y figure également ce qui suit : « Et cette année-là –c’est-à-dire en l’an sept– il a épousé [c’est-à-dire le Prophète *salla l-Lahou ^alayhi wasallam*] *Safiyah* fille de *Houyayy* au mois de *Chawwal*. »

Et dans *Ad-Dourrou l-Moukhtar* le livre réputé sous le titre *Hachiyyatou bnou ^Abidin* un des livres des maîtres hanafites, figure ce qui suit : « Il a dit dans *Al-Bazzaziyyah* : La consommation du mariage et les épousailles entre les deux fêtes sont permises. »

فَإِذَا ثَبَّتَ هَذَا فَقَدْ عَلِمَ أَنَّهُ لَا حَرَجَ عَلَى مَنْ تَزَوَّجَ بَيْنَ الْعِيدَيْنِ، أَوْ خَطَبَ امْرَأَةً بِقَصْدِ الزَّوْاجِ أَوْ بَنَى بِهَا بَيْنَ الْعِيدَيْنِ، وَمَنْ حَرَّمَ ذَلِكَ أَوْ قَبَّحَهُ أَوْ اعْتَقَدَ أَنَّهُ شَوْمٌ فَهُوَ مُكَابِرٌ رَادٌّ لِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ جَاهِلٌ لَا يُمَيِّزُ بَيْنَ الْحَقِّ وَالْبَاطِلِ، فَلْيَتَّقِ اللَّهَ امْرُؤًا، وَلَا يَقُولَنَّ فِي الدِّينِ بِمُجَرَّدِ رَأْيِهِ الْمَحْضِ، فَإِنَّ دِينَ اللَّهِ تَعَالَى لَيْسَ مُشَاعًا لِأَحَدٍ لِيَقُولَ مَا شَاءَ وَمَا اشْتَهَى.

Tout ceci étant confirmé, on a su qu’il n’y a aucun mal à se marier entre les deux fêtes ou bien qu’un homme demande une femme en mariage ou consomme le mariage avec elle entre les deux fêtes.

Celui qui l’interdit, ou qui juge que c’est laid, ou qui a pour croyance que ce serait de mauvais augure, c’est un orgueilleux qui s’entête contre la *Sounnah* du *Messenger de Allah* *salla l-Lahou ^alayhi wasallam*, ou bien un ignorant qui ne fait aucune distinction entre le vrai et le faux. Qu’il craigne donc *Allah*, qu’il ne parle pas à propos de la religion agréée par *Allah* en suivant sa simple opinion personnelle, car la religion agréée par *Allah ta^ala* n’est pas un bien commun à tout un chacun pour qu’il en dise ce qu’il veut et ce qu’il désire.

وَمَنْ أَرَادَ السَّلَامَةَ فَلْيَقِفْ عِنْدَ حَدِّ الشَّرْعِ وَلْيَلْتَزِمْ مَا جَاءَ فِيهِ فَقَدْ قَالَ رَبُّنَا تَعَالَى فِي سُورَةِ التَّحْلِ ﴿وَلَا تَقُولُوا لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ الْكَذِبَ هَذَا حَلَلٌ وَهَذَا حَرَامٌ لِيَتَفَتَرُوا عَلَى اللَّهِ الْكَذِبَ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ﴾ ﴿١١٦﴾ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَّبِعُوا مَقْعَدَهُ مِنَ النَّارِ

Celui qui veut être sauvé, qu’il s’arrête aux limites de la religion et qu’il s’attache à ce qui y est parvenu. Notre Seigneur *ta^ala* dit ce qui signifie : « **Ne dites pas, conformément aux mensonges proférés par vos langues, telle chose est licite et telle chose est interdite, pour forger le mensonge au sujet de la religion agréée par Allah, certes ceux qui forgent le mensonge au sujet de la religion agréée par Allah ne réussiront pas.** »

Et le Messager de Allah *salla l-Lahou ^alayhi wasallam* a dit ce qui signifie : « *Celui qui ment délibérément à mon sujet, qu'il se prépare à occuper sa place en enfer.* »

Ayant tenu mes propos, je demande que Allah me pardonne, ainsi qu'à vous-mêmes-mêmes.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنُسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَيْمَةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقَوْهُ.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾ ﴿٥٦﴾. اَللّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى ءَالِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى ءَالِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اَللّهُمَّ ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ الْهُدَى وَالثَّقَى وَالْعَفَافَ وَالْغِنَى اَللّهُمَّ مُصَرِّفِ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ اَللّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ وَدَرْكِ الشَّقَاءِ وَشِمَاتَةِ الْأَعْدَاءِ اَللّهُمَّ أَصْلِحْ لَنَا دِينَنَا الَّذِي هُوَ عِصْمَةٌ أَمْرِنَا وَأَصْلِحْ لَنَا دُنْيَانَا الَّتِي فِيهَا مَعَاشُنَا وَأَصْلِحْ لَنَا ءَاخِرَتَنَا الَّتِي فِيهَا مَعَادُنَا وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لَنَا فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لَنَا مِنْ كُلِّ شَرٍّ اَللّهُمَّ ءَاتِ نَفُوسَنَا تَقْوَاهَا وَرَزَقَهَا أَنْتَ خَيْرُ مَنْ رَزَقَهَا أَنْتَ وَلِيِّهَا وَمَوْلَاهَا اَللّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ اَللّهُمَّ اغْفِرْ لَنَا مَا قَدَّمْنَا وَمَا

أَخْرْنَا وَمَا أَسْرَرْنَا وَمَا أَعْلَنَّا وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنَّا أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ إِنَّا نَعُودُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَحْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا اللَّهُمَّ اكْفِنَا بِحِلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَعْنِنَا بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ، وَاشْكُرُوا يَزِدْكُمْ، وَاسْتَغْفِرُوا يُغْفِرْ لَكُمْ وَاتَّقُوا يَجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.